



தகவல்

அநீயம் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை -600 018. தொலைபேசி எண்.24347590

**ஆணைநாள் – 05.11.2020**

**முன்னிலை**

**திரு.சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,  
மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண்.SA 6845/D/2019**

திரு.ஜெபஸ்டின்

--- மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்,  
கண்காணிப்பாளர்,  
சேரன்மகாதேவி,  
திருநெல்வேலிமாவட்டம்.

--- பொது அதிகார அமைப்பு

**பார்வை:**

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	13.04.2019
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	04.06.2019
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	15.07.2019

\*\*\*\*

### ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (05.11.2020) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு. ஜெபஸ்டின் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் திரு. R. முத்துக் குமரன், கண்காணிப்பாளர், மாவட்டக்கல்வி அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் திருநெல்வேலி மாவட்டம், மாவட்டக்கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கீழ்க்கண்ட தகவலை வழங்கக் கோரியுள்ளார், "Copy of Fixation for the year 2018 -2019 related to C.M.S.E.S Suvi David Memorial Higher Secondary School, Karisalpatti.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (05.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற மனுதாரர் நாளது வரை தகவல் வழங்கப்படவில்லை என்றும், தனது மனுவில் கோரிய 2018 - 2019க்குரிய ஊதிய நிர்ணயம் தொடர்பான தகவலை பெற்று வழங்குமாறு தெரிவித்தார். இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல்கள் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரர் தனது மனுவில் கோரிய 2018-2019க்குரிய ஊதிய நிர்ணயம் சம்பந்தமான தகவல்களை காலதாமதமின்றி மனுதாரருக்கு உடனடியாக வழங்க திருநெல்வேலி மாவட்டப் பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)  
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA 6845/D/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / கண்காணிப்பாளர்,  
சேரன்மகாதேவி, திருநெல்வேலி மாவட்டம்.

மனுதாரர்:-

Tr. C. Jebastin,

C.M.S.E.S. Suvi David Memorial Hr. Sec. School Committee,  
Karisalpatti, Tirunelveli – 627 414.